

॥ माङ्कल्यस्तवः ॥

.. mA NgalyastavaH ..

sanskritdocuments.org

August 2, 2016

.. mANgalyastavaH ..

॥ माङ्क³ल्यस्तवः ॥

Document Information



Text title : mAngalyastavaH
File name : mAngalyastava.itx
Location : doc_vishhnu
Language : Sanskrit
Subject : philosophy/hinduism/religion
Transliterated by : N.Balasubramanian bbalu at satyam.net.in
Proofread by : N.Balasubramanian bbalu at satyam.net.in
Translated by : N.Balasubramanian bbalu@satyam.net.in
Description-comments : viShNudharmottarAntargata
Latest update : November 27, 2004
Send corrections to : Sanskrit@cheerful.com
Site access : <http://sanskritdocuments.org>

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted for promotion of any website or individuals or for commercial purpose without permission.

Please help to maintain respect for volunteer spirit.

August 2, 2016

sanskritdocuments.org



॥ மாங்க³ல்யஸ்தவ: ॥

This stotram consists of fifty verses and forms the 43rd chapter of Sri Vishnudharmottara samhita. This is structured in the form of the answer given by sage Pulastya in reply to a question by sage Dhalbya. The first two verses form Dhalbya's question and what follows form Pulastya's answer. Verses 3 and 4 state the benefits of thinking about the Lord and glory of this stotra. The next eight verses sing the glory of the Lord. They say that He is the creator of the universe: He gives liberation to His devotees and there is none to equal or excel Him. The next eight verses (No.13 to 20) praise the Lord who took the form of a boar. Verses No.21 to 28 are in praise of Lord Narasimha. Verses No.29 to 35 are in praise of Lord Vamana - in His dwarfish form and are followed by one verse each about Hayagriva, Parasurama, Rama and Krishna. Then follow a verse on the form of the Lord to be meditated upon in the morning hours, a verse on His form for meditation during the noon, a verse for meditation in the afternoon and one verse for meditation at all times. These are followed by two verses that give the palasruti or benefit of reciting this stotra . The next two verses contain an assurance that by worshipping the Lord one can get all his wishes fulfilled. The next verse No.47 cites some instances from the puranas to substantiate the statement. The last three verses mention the greatness of this stotram.

Great acharyas like Sri Parasara Bhattar and Sri Vedanta Desika had quoted from this stotram. This fact attests the greatness of the stotram and lends authority to it. Devotees may, therefore include this stotram along with other verses in their daily prayer.

தா³ல்⁴ய: -

கார்யாரம்பே⁴ஷு ஸர்வேஷு து: ³ஸ்வப்னேஷு ச ஸத்தம |
அமாங்க³ல்யேஷு த்³ரு³ஷ்டேஷு யஜ்ஜப்தவ்யம் தது³ச்யதாம் || 1 ||

யேனூரம்பா⁴ர்ச வித்த³யந்தி து: ³ஸ்வப்னஸ்சோபராமயதி |

அமங்க³லாநாம் த்³ரு³ஷ்டாநாம் பரிஹாரர்ச ஜாயதே || 2 ||

பூ⁴ புலஸ்தய:-

ஜனூர்த்³னம் பூ⁴தபதிம் ஜக³த்³கு³ரும் ஸ்மரன் மனுஷ்ய: ஸததம் மஹாமுனே

|

து³ஷ்டான்யஸேஷண்யபஹந்தி ஸாத⁴யதி அஸேஷகார்யாணி ச யான்யபீ⁴பஸ்தி

|| 3 ||

ஸ்ரு³ணுஷ்வ சான்யத் க³த³தோ மமாகி²லம் வதா³மி யத் தே த்³விஜவர்ய!
மங்க³லம் ।
ஸர்வார்த²ஸித்³தி⁴ம் ப்ரத³தா³தி யத் ஸதா³ நிறுந்த்ய³ஸேஷாணி ச பாதகானி
॥ 4 ॥

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜக³ச்சராசரம் ஜக³த்த்ரயே யோ ஜக³தஸ்ச ஹேது: ।
ஜக³ச்ச பாத்யத்தி ச ய: ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 5 ॥

வ்யோமாம்பு³வாய்வக்³னிமஹீஸ்வருபை: விஸ்தாரவான் யோ⁵ணுதர⁵ணுபா⁴வாத்
।
அஸ்து²லஸூக்ஷ்ம: ஸததம் பரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 6 ॥

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத³னந்தாத் அனாதி³மத்⁴யாத³தி⁴கம் ந கிம்சித் ।
ஸ ஹேது²ஹேது: பரமேஸ்வரேஸ்வர: மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 7 ॥

ஹிரண்யக³ர்பா⁴ச்யுதருத்³ரூபீ ஸ்ரு³ஜத்யஸேஷம் பரிபாதி ஹந்தி ।
கு³ணாக்³ரணீர்யோ ப⁴க³வான் ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 8 ॥

பர: ஸுரா⁵ணம் பரமோ⁵ஸுரா⁵ணாம் பரோ யதீநாம் பரமோ முனீநாம் ।
பர: ஸமஸ்தஸ்ய ச ய: ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 9 ॥

த்⁴யாதோ முனீநாமபகல்மஷைர்யோ த³தா³தி முக்திம் பரமேஸ்வரேஸ்வர:
।
மனோபி⁴ராம: புருஷ: ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 10 ॥

ஸுரேந்த்³ரவைவஸ்வதவித்தபாம்பு³பஸ்வருபரூபீ பரிபாதி யோ ஜக³த் ।
ஸ ஸா³த்³ஸா³த்³த⁴ பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 11 ॥

யன்நாமஸங்கீர்தனதோ விமுச்யதே ஹ்யனேகஜன்மார்ஜிதபாபஸஞ்சயாத்
।
பாபேந்த⁴னாக்³னி: ஸ ஸதை³வ நிர்மலோ மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 12 ॥

யேனோத்³த்⁴ரு³தேயம் த⁴ரணீ ரஸாதலாத் அஸேஷஸ்ரு³ஷ்டிஸ்தி²திகாரணாதி³கம்
।
பி³ப⁴ர்தி விஸ்வம் ஜக³த: ஸ மூலம் மமாஸ்து மாங்கல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 13 ॥

பாதே³ஷு வேதா³ ஜ²ரே சராசரம் ரோமஸ்வஸேஷா முனயோ முகே²
மகா:² ।

யஸ்யேஸ்வரேஸஸ்ய ஸ ஸர்வதா³ ப்ரபு:⁴ மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 14 ||

ஸமஸ்த யஜ்ஞாங்க³மயம் வபு: ப்ரபோ:⁴ யஸ்யாங்க³மீஸேஸ்வரஸம்ஸ்துதஸ்ய
|

வராஹரூபீ ப⁴க³வான் ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 15 ||

விக்ஷாப்ய ஸர்வோத்தி⁴தோயஸம்ப⁴வம் த³தா⁴ர தா⁴தீம் ஜக³தஸ்ச யோ
ப⁴வம் |

யஜ்ஞேஸ்வரோ யஜ்ஞபுமான் ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 16 ||

பாதாலமூலேஸ்வரபோ⁴கி³ஸம்ஹதோ விந்யஸ்ய பாதௌ³ ப்ரு³திவீம் ச
பி³ப⁴ரத: |

யஸ்யோபமானம் ந ப³பூ⁴வ ஸோ⁵ச்யுதமோஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 17 ||

ஸக⁴ர்க⁴ரம் யஸ்ய ச ப்³ரு³ம்ஹிதம் முஹூ: ஸனந்த³னாத³யைர்ஜனலோகஸம்ஸ்ரிதை:
|

ஸ்ருதம் ஜயேத்யுக்திபரை: ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 18 ||

ஏகார்ணவாத்³ யஸ்ய மஹீயஸௌ மஹீம் ஆதா³ய வேகே³ன க²முத்பதிஷ்யத:
|

நதம் வபுர்யோகி³வரை: ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 19 ||

ஹதோ ஹிரண்யாக்ஷமஹாஸூர: புரா புராணபும்ஸா பரமேண யேன |
வராஹரூப: ஸ பதி: ப்ரஜாபதி: மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே ஹரி:
|| 20 ||

த³ம்ஷ்ட்ராகராலம் ஸூரபீ⁴திஸூகம் க்ரு³தம் வபுர்தி³வ்யன்ரு³ஸிம்ஹரூபிண
|

த்ராதும் ஜக³த் யேன ஸ ஸர்வதா³ ப்ரபு:⁴ மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 21 ||

தை³த்யேந்த்³ரவக்ஷ:ஸ்த²லதா³ரதா³ருணை:

கரேருஹர்ய: க்ரகசானுகாரிபி:⁴ |

விச்சே²த³ லோகஸ்ய ப⁴யானி ஸோ⁵ச்யுதோ

மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே ஹரி: || 22 ||

த³ந்தாந்ததீ³ப்தத்³புதினிர்மலானி ய: சகார ஸர்வாணி தி³ஸாம் முகா²னி |

நி³னாத³வித்ராஸிததா³னவோ ஹ்யஸௌ மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: || 23 ||

यन्नामसमकृतान्तो मण्डाप⁴यात् विमोक्षमाप्नुति न समस्यम्
नरः ।

सुसर्वलोकार्तिहरोरुत्तु³केसरी ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 24 ॥

सदाकरालप⁴रमण्णिलान्नातः सपु²दन्ति यस्यामपु³त⁴राः समन्ततः ।
सुत³व्यसिम्हः सपु²नितानलैक्ष्णैण ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 25 ॥

यत³क्ष्ण्ण्योतिक्षि रसमिमण्ड³लम् प्रल¹नमैक्ष्णै रराज पा⁴स्वतः
।

कुतः ससाङ्कस्य सुत³व्यस्युपत्⁴रु³क् ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 26 ॥

अशेषक्षे³वेषणरुसर्वरुसर्वरः सुता³स्तुतम् यस्सितिम् मण्डाप⁴तम्
।

सुसर्वलोकार्तिहरोरुत्तु³केसरी ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 27 ॥

त³रवन्ति तै³तयाः प्रणमन्ति तै³वताः नस्यन्ति रक्षाम्बु अपयान्ति
सारयः ।

यत्कृतं तं सौ⁵त³पु⁴तुरुपकेसरी ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 28 ॥

रु³क्पाविताम् यो यजुषा हृदि पू¹मत् सामत्⁴वनित्⁴वस्तसमस्तपत्कम्
।

सु³रे ज³त् वामनकः सुसर्वता³ ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 29 ॥

यत्पत्³विन्त्यासपवित्रताम् मण्णु ययेन वियस्सर्क्³यजुषामु³रुत्³
।

सु वामणे त³व्यस्युपत्³रु³न् ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 30 ॥

यस्यमिन् प्रयाते⁵सु⁴प⁴रु⁴त्तु⁴वरात् ननाम के²ता³त³वनिः सुसाक³रा
।

सु वामनः सुसर्वक्ष³न्मयः सुता³ ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 31 ॥

मण्डाप⁴ते तै³तयपते³मण्डाप⁴वरे यस्यमिन् प्रविक्षे⁴क्षुपि⁴तम्
मण्डासुरैः ।

सु वामणे⁵न्तस्ती²तसपतलोकत्⁴रु³न् ममास्तु माङ्कल्यविवृत्त⁴य्ये
हृदिः ॥ 32 ॥

समकैः⁴ सु⁴राणम् ती³वि पू⁴तलस्ती²तैः तता² मण्णुष्येयर्क्³ने स
के²सुरैः ।

ஸ்துத: க்ரமாத்³ ய: ப்ரச்சார ஸர்வதா³ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே
ஹரி: || 33 ||

க்ராந்த்வா த⁴ரித்ரீம் க்³க்³னம் ததா² தி³வம் மருத்பதேர்ய: ப்ரத³தெள³ த்ரிவிஷ்டபம்
|

ஸ தே³வதே³வோ பு⁴வனேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே
ஹரி: || 34 ||

அனுக்³ரஹம் சாபி ப³லேரனுத்தம் சகார யஸ்சேந்த்³ரபதோ³பமம் க்ஷணத்
|

ஸுராம்ஸ்ச யஜ்ஞாம்ஸபு⁴ஜ: ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே
ஹரி: || 35 ||

ரஸாதலாத்³ யேன புரா ஸமாஹ்ரு³தா: ஸமஸ்தவேதா³ ஜலசாரரிஸூபி³னா |
ஸ கைடபா⁴ரிமது⁴ஹா³ஸ்ப³ஸாயீ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே ஹரி:
|| 36 ||

நி:க்ஷத்ரியம் யஸ்ச சகார மேதி³னீம் அனேகஸோ பா³ஹுவனம் ததா²ஸ்சீ³னத்
|

ய: கார்தவீர்யஸ்ய ஸ பா⁴ர்க்³வோத்தமோ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே
ஹரி: || 37 ||

நிஹத்ய யோ வாலினமுக்³ரவிக்ரமம்

நிப³த்³த⁴ய ஸேதும் ஜலதெள⁴ த³ஸானனம் |

ஜகா⁴ன சான்யான் ரஜனீசரான் அஸௌ

மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே ஹரி: || 38 ||

சிக்ஷேப பா³ல: ஸகடம், ப³ப⁴ஞ்ஜ யோ யமார்ஜுனம், கம்ஸமரிம் ஜகா⁴ன
ச |

மமர்த்³ சாணூரமுகா²ன் ஸ ஸர்வதா³ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே
ஹரி: || 39 ||

ப்ராத: ஸஹஸ்ராம்ஸுமரீசினிர்மலம் கரேண பி³ப⁴ரத் ப⁴க்³வான் ஸுத³ர்ஸனம்
|

கௌமோத³கீ சாபி க்³தா³மனந்தோ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே
ஹரி: || 40 ||

ஹிமேந்து³குந்த்³ஸ்ப²டிகாப⁴னீர்மலம் முகா²னிலாபூரிதமீஸ்வரேஸ்வர: |

மத்⁴யாஹ்னகாலே³பிஸ ஸன்க²முத்³வஹன் மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே
ஹரி: || 41 ||

ததா²ப்ராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம் வக்ஷஸ்த²லேன ஸ்ரியமுத்³வஹன்
ஹரி: |

விஸ்தாரிபத்³மாயதபத்ரலோசனோ மமாஸ்து மாங்க்³ல்யவிவ்ரு³த்³த⁴யே ஹரி:
|| 42 ||

ஸர்வேஷு காலேஷு ஸமஸ்ததே³ஸேஷு அஸேஷுகார்யேஷு ததே²ஸ்வரேஸ்வர:
|

ஸர்வை: ஸ்வரூபை⁴க³வான் அனாதி³மான் மமாஸ்து மாங்க³ல்யவிவ்ரு³த்த⁴யே
ஹரி: ॥ 43 ॥

ஏதத் பட²ன் தா³ல்⁴ய ஸமஸ்தபாபை:
விமுச்யதே விஷ்ணுபரோ மனுஷ்ய: |
ஸித்த³யந்தி கார்யாணி ததா²ஸ்ய ஸர்வான்
அர்தா²னவாப்னோதி யதே²ச்ச²தே தான் ॥ 44 ॥

து:³ஸ்வப்ன: ப்ரஸமமுபைதி பட்²யமானே
ஸ்தோத்ரே⁵ஸ்மின் ஸ்ரவணவிதௌ⁴ ஸதோ³த்த³யதஸ்ய |
ப்ராரம்போ⁴ த்³ருதமுபயாதி ஸித்தி⁴மீஸ:
பாபாணி க்ஷபயதி சாஸ்ய தே³வதே³வ: ॥ 45 ॥

மாங்க³ல்யம் பரமபத³ம் ஸதா³ஸ்த²ஸித்தி⁴ம்
நிர்விக்³நாமதி⁴க²ப²லாம் ஸ்ரியம் த³தா³தி |
கிம் லோகே ததி³ஹ பரத்ர சாபி பும்ஸாம்
யத்³விஷ்ணுப்ரவணதி⁴யாம் ந தா³ல்⁴ய! ஸாத⁴யம் ॥ 46 ॥

தே³வேந்த³ரஸ்த்ரிபு⁴வனமர்த²மேகபிம்க:³
ஸம்ஸித்தி⁴ம் த்ரிபு⁴வனகா³ம் ச கார்தவீர்ய: |
வைதே³ஹ: பரமபத³ம் ப்ரஸாத³ய விஷ்ணும்
ஸம்ப்ராப்தா: ஸகலப²ல்ப்ரதோ³ ஹி விஷ்ணு: ॥ 47 ॥

ஸர்வாரம்பே⁴ஷு தா³ல்⁴யைதத்³ து:³ஸ்வப்னேஷு ச பண்டி³த: |
ஜபேதே³கமனா விஷ்ணௌ ததா²ஸங்க³ல்யத³ர்ஸனே ॥ 48 ॥

ஸமம் ப்ரயாந்தி து³ஷ்டானி க்³ரஹபீ³ஸ்ச தா³ருணா: |
கர்மாரம்பா⁴ஸ்ச ஸித்த³யந்தி புண்யமாப்னோதி சோத்தமம் ॥ 49 ॥

ஹிரித்த³தா³தி ப⁴த்³ராணி மங்க³ல்யஸ்துதிஸம்ஸ்துத: |
கரோத்யகி²லரூபைஸ்து ரக்ஷாமக்ஷதஸக்தி⁴நுத் ॥ 50 ॥

॥ ஸ்ரீவிஷ்ணுத⁴ர்மோத்தராத்ரக³த: மாங்க³ல்யஸ்தவ: ஸம்பூர்ண: ॥

Encoded and proofread by N. Balasubramanian bbalu at satyam.net.in

.. mANgalyastavaH ..
was typeset on August 2, 2016

Please send corrections to sanskrit@cheerful.com

